

அ. பொருள் கூறுக: 5x1=5

1. அசதி 2. சமூகம் 3. சித்தம் 4. கேணி 5. திங்கள்

ஆ. எதிர்ச்சொல் தருக: 5x1=5

6. உயர்வு x

7. அழியும் x

8. குளிர் x

9. மானிகை x

10. ஒளி x

இ. பிரித்து எழுதுக: 5x1=5

11. கூடர்தந்த -

12. கனிச்சாறு -

13. புரட்சிக்கவி -

14. முத்துச்சுடர் -

15. மாமழை -

ஈ. சேர்த்து எழுதுக: 5x1=5

16. காணி + நிலம் -

17. எட்டு + திசை -

18. மூன்று + தமிழ் -

19. தாழ்வு + அற்ற -

20. பெண் + கல்வி -

உ. வாக்கியத்தில் அமைத்து எழுதுக: 3x2=6

(எவையேனும் மூன்றுனுக்கு மட்டும் விடையளி)

21. நாள்தோறும் 22. வாழ்நாள்

23. தமிழ்மொழி 24. செயற்கை.

ஊ. தமிழாக்கம் தருக: (மூன்று மட்டும்) 3x2=6

25. A thief knows a thief.

26. Money blinds all eyes.

27. Bend the tree while it is young.

28. Little drops make an ocean.

எ. கீழ்க்காணும் விளம்பரத்தை படித்து வினாக்களுக்கு விடையளி:

5x1=5

சென்னை ஆடையகம்

50% ஆடித் தள்ளுபடி

விழாக் காலச் சலுகை

பட்டு சேலைகள், சுடிதார், நைட்டி, சிறுவர், சிறுமியர் ஆடைகள் போன்ற அனைத்து வகையான ஆடைகளும் கிடைக்கும்.

நாள்: 15-07-19 முதல் 30-07-19 வரை

இடம்: "வின்" மஹால், சென்னை தீவுத்திடல்

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.

குறிப்பு: 2000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்குபவருக்கு ஒரு நாள் சுற்றுலா செல்ல வாய்ப்பு !

அனைவரும் வாரீர் ! பயன் பெறுவீர் !

வினாக்கள்:

29. இவ்விளம்பரத்தின் தலைப்பு யாது?

30. இவ்விளம்பரத்தில் \_\_\_\_\_ % ஆடித் தள்ளுபடி.

31. சென்னை ஆடையகம் அமைந்துள்ள இடம் யாது?

32. சென்னை ஆடையகத்தில் எந்தெந்தவகையான ஆடைகள் கிடைக்கும்?

33. இவ்விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு யாது?

பகுதி - III

ஏ. கீழ்க்காணும் இலக்கண வினாக்களுக்கு ஆறு மட்டும் விடையளி:

$$6 \times 3 = 18$$

34. தமிழ் மொழியின் இலக்கண வகைகளை குறிப்பிடுக:

35. மெய் எழுத்துக்கள் எவ்வாறு பிறக்கின்றன?

36. ஆய்த எழுத்திற்கு வழங்கும் வேறு பெயர்களை குறிப்பிடுக:

37. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

38. உயிர் மெய் எழுத்துகள் எவ்வாறு தோன்றும்?

39. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

40. மாத்திரை என்றால் என்ன?

ஐ. கடிதம்:-

$$1 \times 7 = 7$$

41. நும் ஊரில் உள்ள மின்விளக்கைப் பழுது பார்த்துத் தருமாறு புகார்க் கடிதம் ஒன்று வரைக:

ஓ. துணைப்பாடம்: (ஒன்று மட்டும்)

$$1 \times 7 = 7$$

42. கனவு பலித்தது: அத்தையின் கடிதக் கருத்துகளைச் சுருக்கி எழுதுக?

43. கிழவனும் கடலும் கதையை சுருக்கி எழுதுக:

பகுதி- IV

ஓ. புத்தகப் பயிற்சி:

$$2 \times 1 = 2$$

ஆ. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக:

44. கவிதை - \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.

45. பரிபாடல் - \_\_\_\_\_, \_\_\_\_\_, \_\_\_\_\_.

ஆ. இரண்டு சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக

( இரண்டு மட்டும்)

$$2 \times 1 = 2$$

நூல், மொழி, கோல், நீதி, தமிழ், எழுது, மணி, கண், மாலை.

இ. பொருத்தமான் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  $2 \times 1 = 2$

46. முத்து தம் \_\_\_\_\_ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

47. பறவைகள் \_\_\_\_\_ தேடின (இரை / இறை)